

2011 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க நிதி வணிகச் சட்டத்தின் பிரிவு 29(5) இன் விதிமுறைகளின்படி நிதி அறிக்கைகளை பிரசுரித்தல்

### 2025 செப்டெம்பர் 30இல் முடிவடைந்த ஆறு மாதங்களுக்கான முக்கிய நிதியியல் தரவுகள் (கணக்காய்வு செய்யப்படாதது)

| வருமானக் கூற்று                                        | நடைமுறை காலம்                                |                               | முன்னைய காலம்                                |                               |
|--------------------------------------------------------|----------------------------------------------|-------------------------------|----------------------------------------------|-------------------------------|
| ரூபா மில்லியனில்                                       | 01/04/2025<br>இலிருந்து<br>30/09/2025<br>வரை | வட்டி<br>வருமானத்தின்<br>% ஆக | 01/04/2024<br>இலிருந்து<br>30/09/2024<br>வரை | வட்டி<br>வருமானத்தின்<br>% ஆக |
| வட்டி வருமானம்                                         | 6,781                                        | 100.0%                        | 5,361                                        | 100.0%                        |
| வட்டிச் செலவுகள்                                       | (3,298)                                      | -48.6%                        | (2,551)                                      | -47.6%                        |
| தேறிய வட்டி வருமானம்                                   | <b>3,484</b>                                 | 51.4%                         | <b>2,809</b>                                 | 52.4%                         |
| வந்தக்கட்டுத்தல் நடவடிக்கைகளிலிருந்தான இலாபம்/(நட்டம்) | (10)                                         | -0.1%                         | (8)                                          | -0.1%                         |
| ஏனைய வருமானம்                                          | 614                                          | 9.1%                          | 221                                          | 4.1%                          |
| தொழிற்பாட்டு செலவினங்கள் (பெறுமதி இழப்பு நீங்கலாக)     | (2,654)                                      | -39.1%                        | (2,036)                                      | -38.0%                        |
| பெறுமதி இழப்பு கட்டணம்                                 | (129)                                        | -1.9%                         | (34)                                         | -0.6%                         |
| வரிக்கு முன்னரான இலாபம்                                | 1,305                                        | 19.2%                         | 953                                          | 17.8%                         |
| வரிகள் *                                               | (801)                                        | -11.8%                        | (579)                                        | -10.8%                        |
| வரிக்குப் பின்னரான இலாபம்                              | <b>504</b>                                   | 7.4%                          | <b>375</b>                                   | 7.0%                          |

\* மறைமுக வரிகள் (நிதி சேவைகள் மீதான VAT போன்றவை) மற்றும் நேரடி வரிகள் (நிறுவன வருமான வரி) உட்பட

| நிதியியல் நிலைமைக் கூற்று                                                                                 |                                      |                                |                                      |                                |
|-----------------------------------------------------------------------------------------------------------|--------------------------------------|--------------------------------|--------------------------------------|--------------------------------|
| ரூபா மில்லியனில்                                                                                          | 2025<br>செப்டெம்பர் 30ல்<br>உள்ளவாறு | மொத்த<br>சொத்துக்களின்<br>% ஆக | 2024<br>செப்டெம்பர் 30ல்<br>உள்ளவாறு | மொத்த<br>சொத்துக்களின்<br>% ஆக |
| சொத்துக்கள்                                                                                               |                                      |                                |                                      |                                |
| காசு மற்றும் வங்கி மீதிகள்                                                                                | 5,882                                | 6.0%                           | 1,136                                | 1.9%                           |
| அரசு பிணையங்கள்                                                                                           | 4,405                                | 4.5%                           | 4,487                                | 7.6%                           |
| தொடர்பான தரப்பினரிடமிருந்து வர வேண்டியவை<br>கடன்கள் (தொடர்பான தரப்பினரிடமிருந்து<br>வரவேண்டியவை நீங்கலாக) | 84                                   | 0.1%                           | 61                                   | 0.1%                           |
| 75,774                                                                                                    | 77.9%                                |                                | 43,099                               | 73.3%                          |
| பங்குரிமை மூலதனத்திலுள்ள முதலீடுகள்                                                                       | 5,007                                | 5.1%                           | 4,505                                | 7.7%                           |
| முதலீட்டுச் சொத்துக்கள்                                                                                   | 258                                  | 0.3%                           | 259                                  | 0.4%                           |
| சொத்துக்கள், பொறிகள் மற்றும் சாதனங்கள் **                                                                 | 5,059                                | 5.2%                           | 4,742                                | 8.1%                           |
| ஏனைய சொத்துக்கள் ***                                                                                      | 801                                  | 0.8%                           | 538                                  | 0.9%                           |
| மொத்தச் சொத்துக்கள்                                                                                       | 97,269                               | 100.0%                         | 58,825                               | 100.0%                         |
| பொறுப்புக்கள்                                                                                             |                                      |                                |                                      |                                |
| வங்கிகளுக்கு செலுத்த வேண்டியவை                                                                            | 22,541                               | 23.2%                          | 5,126                                | 8.7%                           |
| தொடர்பான தரப்பினருக்கு செலுத்த வேண்டியவை                                                                  | -                                    | 0.0%                           | -                                    | 0.0%                           |
| வாடிக்கையாளர்களிடமிருந்தான வைப்புக்கள்                                                                    | 51,424                               | 52.9%                          | 38,866                               | 66.1%                          |
| ஏனைய கடன்பாடுகள்                                                                                          | 4,867                                | 5.0%                           | -                                    | 0.0%                           |
| ஏனைய பொறுப்புக்கள் ****                                                                                   | 2,983                                | 3.1%                           | 2,238                                | 3.8%                           |
| மொத்தப் பொறுப்புக்கள்                                                                                     | 81,814                               | 84.1%                          | 46,230                               | 78.6%                          |
| உரிமையாண்மை மூலதனம்                                                                                       |                                      |                                |                                      |                                |
| கூறப்பட்ட மூலதனம்                                                                                         | 36                                   | 0.0%                           | 36                                   | 0.1%                           |
| நியதி ஒதுக்கு நிதியம்                                                                                     | 941                                  | 1.0%                           | 887                                  | 1.5%                           |
| நிறுத்திவைக்கப்பட்ட வருவாய்கள்                                                                            | 5,664                                | 5.8%                           | 3,482                                | 5.9%                           |
| ஏனைய ஒதுக்குகள் *****                                                                                     | 8,813                                | 9.1%                           | 8,189                                | 13.9%                          |
| மொத்த உரிமையாண்மை                                                                                         | 15,454                               | 15.9%                          | 12,595                               | 21.4%                          |
| மொத்த பொறுப்புக்கள் மற்றும் உரிமையாண்மை                                                                   | 97,269                               | 100.0%                         | 58,825                               | 100.0%                         |
| பங்கொன்றிற்கான தேறிய சொத்துப் பெறுமதி (ரூ)                                                                | 5,141                                |                                | 4,190                                |                                |

கடன்கள் மற்றும் நிலையான சொத்துக்கள் தொடர்பாகக் குறிப்பிடப்பட்டுள்ள தொகைகள், மதிப்பீழ்ப்பு மற்றும் தேய்மானம் நீக்கிய நிகரத் தொகைகளாகும்.

\*\* ஆதனம், பொறி மற்றும் உபகரணங்களில் பயன்பாட்டு உரிமை சொத்துக்கள், குத்தகை சொத்து மற்றும் அருவ சொத்துக்கள் அடங்கும்.

\*\*\*பிற சொத்துக்களில் பிற நிதி சொத்துக்கள் மற்றும் கையிருப்புகள் அடங்கும்.

\*\*\*\* ஏனைய பொறுப்புக்களில் பிற நிதி கடன்கள், நடப்பு வரிக் கடன்கள், ஒத்திவைத்த வரிக் கடன்கள், ஓய்வூதிய நலன் பொறுப்பு மற்றும் குத்தகைச் சம்பந்தப்பட்ட கடன்கள் அடங்கும்.

\*\*\*\*\*ஏனைய ஒதுக்கங்களில் மீள்மதிப்பீட்டு ஒதுக்கம், பொது ஒதுக்கம் மற்றும் ஏனைய முற்றுமடங்கிய வருமான ஒதுக்கத்தின் ஊடான நியாயமான பெறுமதியும் அடங்கும்.

#### விளக்கங்கள் / சொற்றொகுதி

|                                                |                                                                                                                                                                                                                                                                                                                                                                                       |
|------------------------------------------------|---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|
| மூலதன போதுமை விகிதங்கள்:                       | வைப்பாளர்களையும் கடன் வழங்கியோரையும் பாதிக்காமல் இழப்புக்களை நிதியியல் நிறுவனங்கள் ஈத்துக்கொள்வதற்கான இயலாற்றலை எடுத்துக் காட்டுகின்றது. இவ்விகிதமானது பணிப்புரையில் குறித்துரைக்கப்பட்டவாறு, இடர்நேர்வு நிறையேற்றப்பட்ட சொத்துக்களினால் மூலதனத்தினை வகுப்பதன் மூலம் கணிக்கப்படுவதுடன் உயர்ந்த விகிதம் இழப்புக்களை சிறந்த முறையில் ஈத்துக் கொள்ளும் இயலாற்றலை எடுத்துக்காட்டுகின்றது. |
| நிலை 3 பெறுமதி இழப்பிற்கான பாதுகாப்பு விகிதம்: | நிலை 3 கடன்கள் மற்றும் முற்பணங்களுக்கான இழப்பு கொடுப்பனவின் அளவைக் குறிக்கிறது.                                                                                                                                                                                                                                                                                                       |
| மொத்த பெறுமதி இழப்பிற்கான பாதுகாப்பு விகிதம்   | மொத்தக் கடன்கள் மற்றும் முற்பணங்களுக்கான மொத்த இழப்புக் கொடுப்பனவின் அளவைக் குறிக்கிறது.                                                                                                                                                                                                                                                                                              |
| தேறிய வட்டி இலாபம்:                            | நிதியியல் நிறுவனத்தின் மைய வியாபாரத் தொழிற்பாடுகளின் இலாபத்தன்மையினை எடுத்துக்காட்டுகிறது. அதாவது கடன்கள் மற்றும் முற்பணங்களை வழங்குதல் மற்றும் வைப்புக்களை ஏற்றுக்கொள்ளல்.                                                                                                                                                                                                           |
| வருமானத்திற்கான செலவு விகிதம்:                 | தொழிற்பாட்டு செலவை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. தேறிய வருவாயின் சதவீதமொன்றாக கடன்கள் மற்றும் முற்பணங்கள் மீதான சேத இழப்பு அறவீடுகள் நீங்கலாக (தேறிய வட்டி வருமானம் மற்றும் ஏனைய வருமானம்) குறைந்த விகிதம் உயர்வான இலாபத்தை ஏற்படுத்துதல்                                                                                                                                             |
| திரவச் சொத்துக்கள்:                            | திரவச் சொத்து என்பது இலகுவாக காசாக மாற்றிக் கொள்ளக்கூடிய சொத்தொன்றாகும்.                                                                                                                                                                                                                                                                                                              |
| உச்ச எல்லை:                                    | இலங்கை மத்திய வங்கியினால் விதிக்கப்பட்ட உச்ச எல்லை.                                                                                                                                                                                                                                                                                                                                   |
| அளவினைக் குறைத்தல்:                            | இலங்கை மத்திய வங்கியினால் விதிக்கப்பட்டவாறு வியாபாரத் தொழிற்பாடுகளைப் படிப்படியாகக் குறைத்தல்.                                                                                                                                                                                                                                                                                        |

| தெரிந்தெடுக்கப்பட்ட முக்கிய செயலாற்ற குறிகாட்டிகள்                               |                                                                                         |        |                                                                                         |        |
|----------------------------------------------------------------------------------|-----------------------------------------------------------------------------------------|--------|-----------------------------------------------------------------------------------------|--------|
| விடயம்                                                                           | 2025 செப்டெம்பர் 30ல்<br>உள்ளவாறு                                                       |        | 2024 செப்டெம்பர் 30ல்<br>உள்ளவாறு                                                       |        |
| ஒழுங்குமுறைப்படுத்தல் மூலதனப் போதுமை (%)                                         | உண்மை                                                                                   |        | உண்மை                                                                                   |        |
| அடுக்கு 1 மூலதன போதுமை விகிதம்                                                   | 11.55%                                                                                  | 8.50%  | 14.92%                                                                                  | 8.50%  |
| மொத்த மூலதன போதுமை விகிதம்                                                       | 17.49%                                                                                  | 12.50% | 16.17%                                                                                  | 12.50% |
| வைப்பு பொறுப்புக்களுக்கான மூலதன நிதிய விகிதம்                                    | 23.44%                                                                                  | 10.00% | 24.74%                                                                                  | 10.00% |
| கடன் சொத்துப்பட்டியலின் தரம் (%)                                                 |                                                                                         |        |                                                                                         |        |
| நிலை 3 மொத்த கடன் விகிதம்                                                        |                                                                                         | 4.65%  |                                                                                         | 8.86%  |
| நிலை 3 தேறிய கடன் விகிதம்                                                        |                                                                                         | 2.84%  |                                                                                         | 6.18%  |
| மைய மூலதன விகிதத்திற்கான நிலை 3 தேறிய கடன் விகிதம்                               |                                                                                         | 21.98% |                                                                                         | 33.31% |
| நிலை 3 பெறுமதி இழப்பிற்கான பாதுகாப்பு விகிதம்                                    |                                                                                         | 40.26% |                                                                                         | 32.61% |
| மொத்த பெறுமதி இழப்பிற்கான பாதுகாப்பு விகிதம்                                     |                                                                                         | 2.34%  |                                                                                         | 3.40%  |
| இலாபத்தன்மை (%)                                                                  |                                                                                         |        |                                                                                         |        |
| தேறிய வட்டி இலாபம்                                                               |                                                                                         | 7.16%  |                                                                                         | 9.55%  |
| சொத்துக்கள் மீதான வருவாய்                                                        |                                                                                         | 2.68%  |                                                                                         | 3.24%  |
| பங்குரிமை மூலதனம் மீதான வருவாய்                                                  |                                                                                         | 6.52%  |                                                                                         | 5.95%  |
| வருமானத்திற்கான செலவு விகிதம்                                                    |                                                                                         | 64.92% |                                                                                         | 67.34% |
| திரவத்தன்மை (%)                                                                  |                                                                                         |        |                                                                                         |        |
| தேவையான திரவச் சொத்துக்களுக்கான கிடைக்கத்தக்க திரவச் சொத்து (குறைந்தபட்சம் 100%) |                                                                                         | 203.03 |                                                                                         | 148.66 |
| வெளிவாரி நிதியத்திற்கான திரவச் சொத்துக்கள்                                       |                                                                                         | 13.37  |                                                                                         | 13.33  |
| விஞ்ஞாபனத் தகவல்கள்                                                              |                                                                                         |        |                                                                                         |        |
| கிளைகளின் எண்ணிக்கை                                                              |                                                                                         | 84     |                                                                                         | 61     |
| வெளிவாரி கொடுகடன் தரமில்                                                         |                                                                                         |        |                                                                                         |        |
|                                                                                  | நீண்டகால நிதி நிறுவன மதிப்பீடு<br>பி.பி.சி. தரவின்படி<br>BBB-(Ika) (நிலையான கண்ணோட்டம்) |        | நீண்டகால நிதி நிறுவன மதிப்பீடு<br>பி.பி.சி. தரவின்படி<br>BBB-(Ika) (நிலையான கண்ணோட்டம்) |        |


செப்டெம்பர் 30, 2025 மற்றும் 2024 இல் முடிவடைந்த காலகட்டத்தில், வைப்புத்தொகை, கடன் பெறுதல் மற்றும் கடன் வழங்குவதற்கான ஒழுங்குமுறை அபராதங்கள் அல்லது ஒழுங்குமுறை கட்டுப்பாடுகள் ஏதும் நிறுவனத்திற்கு ஏற்படவில்லை.

#### உறுதிப்படுத்தல்:

கீழே கையொப்பமிட்டுள்ள மெர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் அன்ட் பிளான்ஸ் பீஎல்சீ இன் பிரதான நிதி அதிகாரி, நிதி இயக்குனர், நிர்வாக இயக்குனர் மற்றும் இணங்குவிப்பு அலுவலராகவுள்ள நாங்கள் கூட்டாக பின்வருவனவற்றை உறுதிப்படுத்துகின்றோம்.

(அ) மேற்குறிப்பிட்ட கூற்றுக்கள் இலங்கை மத்திய வங்கியினால் பரிந்துரைக்கப்பட்ட படிவம் மற்றும் வரைவிலக்கணங்களுடன் இணங்கிச் செல்லும் விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளன.

(ஆ) இக்கூற்றுக்களில் அடங்கியுள்ள தகவல்கள் கணக்காய்வு செய்யப்பட்டவை எனக் குறிப்பிடப்பட்டிருந்தாலொழிய, உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளின் கணக்காய்வு செய்யப்படாத நிதியியல் கூற்றுக்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டவையாகும்.



தேவா அந்தனி


பிரதான நிதியியல் அதிகாரி /இயக்குனர் (வாரியமற்ற)  
20/11/2025



நேஜர்மல் ஜயபுரிய  
நிதி இயக்குனர்  
25/11/2025



ஜியாய்மலி பெம்மரத்தன்  
இணங்குவிப்பு அலுவலர்  
20/11/2025



ஜெராட் ஓன்டாச்சி  
நிர்வாக இயக்குனர்  
20/11/2025